

உடனடி வெளியீட்டுக்காக

## 2020 ஆம் ஆண்டில் கனடா நாட்டின் மிகச்சிறந்த பணியமர்த்துபவர்களாக ஃபோர்ப்ஸ் (Forbes) பத்திரிக்கை நிறுவனத்தினால் ப்ராம்ப்ட்டன் மாநகரம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது

ப்ராம்ப்ட்டன், ON (பிப்ரவரி 7, 2020) – 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், ஃபோர்ப்ஸ் (Forbes) பத்திரிக்கை நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட மிகச்சிறந்த பணியமர்த்துபவர்கள் எனும் பட்டியலில் ஒன்றாக, ப்ராம்ப்ட்டன் மாநகரமானது [2020 ஆம் ஆண்டில் கனடா நாட்டின் மிகச்சிறந்த பணியமர்த்துபவர்கள் \(Canada's Best Employers 2020\)](#), என அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

2019 ஆம் ஆண்டில், ப்ராம்ப்ட்டன் மாநகரமானது, ஃபோர்ப்ஸ் (Forbes) பத்திரிக்கை நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட பட்டியலின் வரிசையில் 66 ஆவது இடத்தில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில் இம்மாநகரம் 300 நகரங்கள் கொண்ட பட்டியலில் 48 ஆவது இடம் வகிக்கிறது. இந்த மாநகரம் மட்டுமே, கனடா நாட்டின் அரசாங்க சேவை செய்கின்ற 50 அமைப்புகளில் ஒன்றாக, ஓட்டாவா (Ottawa) மாநகருக்கு நிகரான இடத்தில் இருக்கிறது.

ஃபோர்ப்ஸ் (Forbes) பத்திரிக்கை நிறுவனமானது ஸ்டாட்டிஸ்ட்டா (Statista) எனும் சந்தை ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து தரம் குறிக்கிறது. இந்த ஆராய்ச்சியானது, ஒவ்வொரு வருடமும் கனடா நாட்டின் மிகச்சிறந்த பணியமர்த்துபவர்கள் அடங்கிய வருடாந்திர பட்டியலில். எந்தெந்த நிறுவனம் பணியாளர்களால் பெரிதும் விரும்பப்படுகிறது என அடையாளம் காணுகிறது.

தங்களைப் பணியமர்த்தியவர்கள் பற்றிய தரம் பற்றி, பூஜ்யத்திலிருந்து பத்து வரையிலான அளவு கோலில், தரம் குறிக்குமாறும், மற்றவர்களுக்கும் தங்களைப் பணியமர்த்தியவர்களிடம் வேலைக்குச் சேருமாறு பரிந்துரைப்பார்களா என்றும் அவற்றில் பணியாளர்களாக இருப்பவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். அதை அடுத்து, தாங்கள் பணிபுரிவது அல்லாத வேறு நிறுவனங்களின் பெயர்களையும் குறிப்பிடும்மாறும் ஸ்டாட்டிஸ்ட்டா (Statista) எனும் புள்ளிவிவரயியல் நிறுவனமானது கேட்டுக்கொண்டது. குறைந்தது 500 பணியாளர்களைக் கொண்ட தொழிலகங்களில் பணிபுரிகின்ற 8000 கனடா நாட்டவர்களிடம் கருத்தாய்வு செய்து திரட்டிய இறுதி பட்டியலில், அதிகபட்ச பரிந்துரைகளைப் பெற்ற 300 பணியமர்த்தும் நிறுவனங்கள் உள்ளன; அவை தரவரிசைப்படுத்தியும் சொல்லப்பட்டிருக்கின்றன.

### விரைவில் நினைவுகொள்ள

- 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், ஐந்து ஆண்டுக்கால பணியிட பரவல்தன்மை மற்றும் வசப்படுத்திக் கொள்வதற்கான யுக்தி மற்றும் பணித்திட்டம் (Workplace Diversity and Inclusion

Strategy and Work Plan) ஒன்றை ப்ராம்ப்ட்டன் மாநகரம் உருவாக்கியது . எவரையும் ஈடுபடச்செய்கின்ற, தனது சொந்த மக்களை வளர்ச்சிபெறச்செய்து கொண்டாடுகின்ற மற்றும் பரதரப்பட்ட பணியாளர்களையும் தன்வசம் ஈர்த்துக்கொள்கின்ற வகையிலான கலாச்சாரத் தன்மை கொண்ட நிறுவனங்களை , போற்றி வளர்ப்பதற்கான வாய்ப்புக்களையும் இம்மாநகரம் அமைத்துக் கொடுக்கிறது.

- கனடா நாட்டில் இருக்கின்ற மிகவிரைவாக வளர்ச்சி பெற்று வருகின்ற 9 மாநகரங்களில் ப்ராம்ப்ட்டன் மாநகரமும் ஒன்றாகும்.

### அறிஞர் கூற்றுக்கள்

“ப்ராம்ப்ட்டன் மாநகரமானது, தற்போதைய மற்றும் முன்னாள் பணியாளர்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்கிய மாநகரமாகும்; இது அந்தப் பணியாளர்கள் தாங்களாகவே தேர்வு செய்துகொண்ட விஷயம்; நமது ப்ராம்ப்ட்டன் சமுதாயத்தைக் கட்டமைப்பதற்காக, இந்நகரம் செய்து வரும் முக்கியமான பணிகளின் முக்கியத்துவம் அறிந்து அவற்றில் நாட்டம் கொண்டவர்களுக்கு இது நன்கு தெரியும். ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையினால் கனடா நாட்டின் மிகச்சிறந்த பணியமர்த்தும் நகரங்களில் ப்ராம்ப்ட்டன் நகரமும் ஒன்று என அறிவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்!”

- *பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் மாநகரம்*

“ கனடா நாட்டின் மிகச்சிறந்த பணியமர்த்தும் நகரங்களில் ஒன்று ப்ராம்ப்ட்டன் நகரமாகும் மற்றும் பலதரப்பட்ட சமுதாயத்தினரையும் இது பணியமர்வு செய்கின்றது. கடந்த ஆண்டில், பணியிட பரவல்தன்மை மற்றும் வசப்படுத்திக் கொள்வதற்கான யுக்தி மற்றும் பணித்திட்டம் (Workplace Diversity and Inclusion Strategy and Work Plan) உள்ளிட்ட பல புதிய முனைப்புக்களை நாங்கள் முன்னெடுத்து வைத்தோம்; இது நமது பல வண்ண சமூகங்களைப் பற்றி உலகினருக்குச் சொல்ல மிக நன்றாக உதவும்.”

- *ஹர்கிரத் சிங், தலைவர், பெறுநிறுவன சேவைகள்; மாநகர கவுன்சிலர், வார்டு எண்கள் 9 & 10, ப்ராம்ப்ட்டன் மாநகரம்*

“நாட்டிலேயே மிகவும் இளைய, விரைவாக வளர்கின்ற, பலதரப்பான தன்மைகள் அதிகம் கொண்ட நகரமாக ஆக்க, நாங்கள் ப்ராம்ப்ட்டன் மாநகரில் ஒரு மாற்றத்தை உண்டாக்குகிறோம். ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையானது, எங்கள் நகர அமைப்பை அங்கீகாரம் செய்ததில் நாங்கள் பரவசம் கொள்கிறோம்; ப்ராம்ப்ட்டன் நகருக்காக ஈடுபாட்டுடன், பரவசத்துடன் மற்றும் தங்கள் வசம் கொண்ட அதிகாரத்துடன் இம்மாநகருக்கான விளைபலன்களை வழங்குவதற்காகவே அர்ப்பணிப்பு கொண்ட மக்கள் இங்கு இருப்பதை இது எடுத்துக்காட்டுகிறது.”

- *டேவிட் பேர்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் மாநகரம்*

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்பட்டன் தன் வசத்தில் 650,000 மக்களையும் 70,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். [www.brampton.ca](http://www.brampton.ca) இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

**ஊடக தொடர்பு**

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் &amp; சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்பட்டன் நகரம்

905-874-3426 | [Monika.Duggal@brampton.ca](mailto:Monika.Duggal@brampton.ca)